

SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA

SECOND YEAR EXAMINATION IN BACHELOR OF BUSINESS ADMINISTRATION & COMMERCE (EXTERNAL) – 2005 / 2006

HELD IN APRIL – 2006

COM 21 – Advanced Financial Accounting

எல்லா வினாக்களுக்கும் விடை தருக. (கல்குலேற்றர் பாவிக்க அனுமதிக்கப்படும்)

Time : 03 Hours

01. H Co. கம்பனியினதும் அதன் துணைக்கம்பனியான S Co. இனதும் 31.03.2005 ல் உள்ளவாறான ஐந்தொகை பின்வருமாறு உள்ளது.

பொறுப்புக்கள்	H. Co. ரூபா.	S. Co. ரூபா.	சொத்துக்கள்	H. Co. ரூபா.	S. Co. ரூபா.
முன்னுரிமைப்பங்கு மூலதனம்	3,00,000	40,000	நன்மதிப்பு	70,000	60,000
ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியான சாதாரண பங்கு மூலதனம்	9,00,000	400,000	நிலம் கட்டிடம் பொறி இயந்திரம்	6,00,000 3,30,000	2,60,000 1,80,000
01.04.2004ல் பொது ஒதுக்கம்	2,00,000	120,000	முதலீடுகள் - 3000 பங்குகள் S.Co ல் (30.09.2004)	4,80,000	-
இலாப நட்டக் கணக்கு	2,80,000	1,80,000	கடன்பட்டோர்	40,000	1,50,000
கடன் கொடுத்தோர்	1,60,000	1,00,000	இருப்புக்கள்	200,000	180,000
செலுத்த வேண்டிய தொகை	-	40,000	காசு	120,000	40,000
			ஆரம்பச் செலவுகள்	-	10,000
	18,40,000	8,80,000		18,40,000	8,80,000

மேலதிக தகவல்கள் பின்வருமாறு :

- S.Co. கம்பனியானது 31.03.2004ல் முடிவடைந்த ஆண்டுக்கான 15% பங்கு இலாபத்தை ஒக்டோபர் 2004ல் கொடுத்தது.
- ஆரம்பத்தில் S.Co. யினது பொறி இயந்திரத்தின் பெறுமானம் 200,000 ரூபாவிலிருந்தது H.Co பங்குகளை கொள்வனது செய்த போது அதன் பெறுமதியை 1,10,000 ரூபாவை மேலும் கூட்டி மதிப்பிட்டது.
- S.Co. ஆனது இலாபம் பெற்றுக் கொண்ட / அடைந்து கொண்ட பின்னர் 40000 ரூபா பெறுமதியான (சலுகை) வழங்கல் (Bonus issue) இருந்தது.
- 01.04.2004ல் S.Co. யினது இலாப நட்டக் கணக்கு மீதி 1,00,000/- ரூபாவாகவிருந்தது.

(தொடர்.....2ல்)

800

- v) H.Co. ஆனது பொருட்கள் விநியோகித்ததன் அடிப்படையில் S.Co. நிறுவனத்தினது கடன் கொடுத்தோர் தொகையில் 40,000 ரூபா உள்ளடக்கப்பட்டிருந்தது. அத்துடன் S.Co. யினது கையிருப்பில் H.Co. வினால் வழங்கிய பொருட்கள் 16000 ரூபா பெறுமதியான 25% இலாபத்துடன் விலையிட்ட பொருட்கள் உள்ளடக்கியிருந்தன.

மேலேயுள்ள தரவுகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த ஐந்தொகையினை தயார் செய்யுமாறு கேட்கப்படுகின்றீர்.

(30 புள்ளிகள்)

02. டைனமிக் கம்பனியானது கொழும்பிலும் கண்டியிலும் இரண்டு கிளைகளைக் கொண்டுள்ளது. 31.03.2005 ற்கான ஆண்டில், செலவிலும் பார்க்க 20% கூட்டிய விலையில் பட்டியலிட்டு கொழும்புக் கிளைக்கு பொருட்கள் அனுப்பப்பட்டன. அதே போல் 25% இலாபம் வைத்து கண்டிக் கிளைக்கு பொருட்கள் அனுப்பப்பட்டன. ஆனால் கிளைகள் சரியான பூரணமான கணக்குகளை பராமரிப்பதில்லை. இருந்த போதிலும் 31.03.2005ல் பின்வரும் தகவல்கள் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றது.

	கொழும்பு ரூபா.	கண்டி ரூபா.
ஆரம்ப இருப்பு பட்டியலிட்ட விலை	10,000	10,000
கிளைக்கு அனுப்பிய பொருட்கள் கிரயத்தில்	50,000	40,000
கிளைகளினால் அனுப்பப்பட்ட தொகை	80,000	80,000
தலைமைக் காரியாலயத்தினால் அனுப்பப்பட்ட தொகை	15,000	15,000
கிளைகளினால் திருப்பியனுப்பப்பட்ட பொருட்கள் (பட்டியல் விலையில்)	3,000	-
01.04.2004ல் காசு மீதி	2,000	1,000
31.03.2005ல் காசு மீதி	1,000	1,000
வாடிக்கையாளரினால் விற்பனை விலையில் கிளைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டவைகள்	5,000	4,000
கிளைகளில் ஏற்பட்ட காசுச் செலவு	9,000	3,000

குறிப்பிட்ட ஆண்டுப் பகுதியில் எல்லா கிளைகளிலும் விற்பனை காசுக்கு விற்கப்பட்டது. கொழும்பு கிளையானது 4000 ரூபா பெறுமதியான நிலையான சொத்தை கொள்வனவு செய்தது. இச்செலவானது கிளையில் ஏற்பட்ட காசுச் செலவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆண்டில் 5000 ரூபா பெறுமதியான பொருட்கள் (கிரய அடிப்படையில்) கொழும்பு கிளையிலிருந்து கண்டி கிளைக்கு மாற்றப்பட்டது. கண்டி கிளையானது 2000 ரூபாவை கொழும்புக் கிளைக்கு அனுப்பி வைத்தது.

24000 ரூபா பெறுமதியான பட்டியலிட்ட பொருட்கள் கொழும்புக் கிளையில் இறுதி இருப்பாக விருந்தது. ஆனால் கண்டிக் கிளையில் எந்தவிதமான இருப்பும் இருக்க வில்லை. தலைமைகாரியாலயத்தின் புத்தகத்தில் செம்மையாக்கப்பட்ட கிளை இருப்புக் கணக்கு 01.04.2004ல் பின்வருமாறு இருந்தது.

கொழும்புக் கிளை ரூபா 2500 (செலவு மீதி)

கண்டிக் கிளை ரூபா 2000 (செலவு மீதி)

(தொடர்.....3ல்)

தேவைப்படுவது :

- கிளை இருப்புக் கணக்கு (Branch Stock Accounts)
- செம்மையாக்கப்பட்ட கிளை இருப்புக் கணக்கு (Branch Stock Adjustment Accounts)
- கிளைக்கு அனுப்பிய சரக்கு கணக்கு
- கிளை காசக் கணக்கு
- தலைமைக் காரியாலயத்தின் புத்தகத்தில் உள்ளபடியான இலாப நட்டக் கணக்கு (பெறுமானத் தேய்வை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை.)

(30 புள்ளிகள்)

03. 01.01.2002 ல் A கம்பனி ஐந்து ட்ரக் வண்டிகளை வாடகைக் கொள்வனவு அடிப்படையில் B கம்பனியில் கொள்வனவு செய்தது. ஆரம்பத் தொகையாக 50,000 ரூபா செலுத்தப்பட்டது. மிகுதித் தொகை ஐந்து தவணை அடிப்படையில் ஒவ்வொன்றும் 75,000 ரூபா வீதம் வருட இறுதிகளில் 31.12.2002ல் செலுத்தப்படத்தக்கது. விற்பனையாளர் வருட மிகுதித் தொகைக்கு 5% வருடாந்த வட்டி அறிவடுவார். ட்ரக்குகளினது காசக்கான விலை 375,000 ரூபாவாகும்.

மேலேயுள்ள தரவுகளைக் கொண்டு, கம்பனி A யினது ஏடுகளில் எவ்வாறு பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனைக் காட்டவும். A கம்பனியானது 10% வருடாந்த பெறுமான தேய்வை கழித்தெழுதும் (Written - down) பெறுமதியில் பதிவளிக்கும் முறையை பின்பற்றும். அத்துடன் தொகைகள் எவ்வாறு 31.12.2002ல் உள்ளவாறான ஐந்தொகையில் காட்டப்படும் என்பதனைக் காட்டுக. (உனது வட்டிகளை நியமித்த வட்டத்தொகையில் - Round figures) காட்டவும்.

(30 புள்ளிகள்)

04. a) பின்வரும் தரவுகள் ஒரு கம்பனி தொடர்பான அபிவிருத்தியுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது. இத்தரவுகள்

(இலட்சம் ரூபாவில்)

	2004	2005
செயற்படு மூலதனம் (Working capital)	47	76
பொறியும் இயந்திரமும்	20	48
நீண்ட கால கடன்கள்	14.5	28
தேறிய சொத்துகள்	56	100

Trend Ratio ஐ உபயோகித்து, கம்பனியினதும் நிதி நிலைமையை மதிப்பீடு செய்வதுடன் அதன் பலம், பலயீனம் என்பனவற்றை எடுத்துரைக்க.

(06 புள்ளிகள்)

- பின்வருவனவற்றின் மீது சிறு குறிப்பெழுதுக.
 - மூலதனப் பங்குக் குறைப்பு (Reduction of share capital)
 - கம்பனியின் இணைப்பும் கலைப்பும் (Amalgamation and Liquidation)

(04 புள்ளிகள்)
